

‘கோவிட்-19’ – வேலைத் தலங்களுக்கான வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்தத் தகவல்கள்

உங்களுடைய வேலைத்தலத்தினை ‘கோவிட்-19’ நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இந்தத் தகவல் ஏடு உங்களுக்கு உதவும். ‘கோவிட்-19’-ஐப் பற்றி உங்கள் மொழியிலுள்ள மற்ற தகவல்கள் ([COVID-19 Information in your language](#)) ளும் கிடைக்கும்.

நீங்கள், உங்களுடைய பணியாட்கள், ஒப்பந்ததாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வருனர்கள் உள்ளடங்க, உங்களுடைய வேலைத்தலத்திலுள்ள உங்களுடைய தொழிலாளர்கள் மற்றும் இதர ஆட்களுடைய சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொது நலத்தினை நீங்கள் கவனித்துக்கொள்ள வேண்டுமென ‘வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு’ சட்டங்கள் வேண்டுகின்றன. இயன்ற வரைக்கும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான ஆபத்துகளை நீங்கள் கட்டாயமாக அறவே நீக்கவேண்டும் அல்லது மட்டுப்படுத்தவேண்டும். இதுவே சட்டம்.

திட்டமிடுங்கள் மற்றும் தொடர்பாடல் மூலம் தெரியப்படுத்துங்கள்

உங்களுடைய வேலைத்தலத்தில் ‘கோவிட்-19’- நோய்த்தொற்றினை எதிர்கொள்ளும் ஆபத்தை நீங்கள் கட்டுப்படுத்தியாகவேண்டும். உங்களுடைய தொழிலாளர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு உடல்ரீதி விலகல், சுகாதாரப் பழக்கங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கும் திட்டம் ஒன்று உங்களுடைய வேலைத்தலத்திற்காகத் தேவைப்படும்.

உங்களுடைய திட்டம் செயலாக்கமானது என்பதை உறுதிப்படுத்த, நீங்கள் பின் வருவனவற்றையும் கட்டாயமாகச் செய்யவேண்டும்:

- நற்பெயருடைய மூலவளங்களிலிருந்து கிடைக்கும் மிகச் சமீபத்தியத் தகவல்களை அவ்வப்போது தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய வர்த்தகத்தின் வகைக்கான கட்டுப்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்த விதிமுறைகளை உங்களுடைய மாநிலம் அல்லது எல்லைப்பகுதிக்கான ‘பொது சுகாதார அறிவுறுத்தல்கள்’ ([Public health directions](#)) உள்ளடக்கியிருக்கும்.
- உங்களுடைய வேலைத்தலத்தில் ‘கோவிட்-19’ நோய்த்தொற்று இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதற்கு ஆயத்தமாக இருங்கள்.

- நீங்கள் வேலை செய்யும் விதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக எழுந்துள்ள புதிய ஆபத்துகள் ஏதும் உள்ளனவா என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள் (உதாரணமாக: முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் வாடிக்கையாளர்கள், அல்லது தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தப்படுவதில் எழும் பிரச்சினைகள்).
- உங்களுடைய தொழிலாளர்களுடன் பேசி அவர்களுடைய கரிசனங்களைப் பற்றி யோசியுங்கள்.
- பணியாளர்களுக்குப் பயிற்சியளித்து, என்ன செய்யவேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிந்திருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
- 'கோவிட்-19' நோய்த்தொற்றின் ஆபத்துகள் மற்றும் இந்தத் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் விதம் ஆகியவற்றை மற்றவர்களுக்கு நினைவூட்டும் 'அடையாளக்-குறிகள் மற்றும் சுவரொட்டிகள்' ([signs and posters](#))ளைப் பார்வைக்கு வையுங்கள்.

'கோவிட்-19' நோய்த்தொற்றுப் பரவலை நிறுத்துங்கள்

- உங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால், நீங்களும் உங்களுடைய தொழிலாளர்களும் வீட்டிலேயே இருக்கவேண்டும் (சுரம், இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சு வாங்கல்).
- குறைந்தது 1.5 மீட்டர் தூர் இடைவெளி விட்டு விலகியிருக்க ஆட்களால் இயலும் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
- சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்திக் குறைந்தது 20 வினாடி நேரத்திற்குக் கைகளை அடிக்கடிச் கழுவ, அல்லது 'ஆல்கொஹால்' ஐ அடிப்படையாகக் கொண்ட கைச் சுத்திகரிப்பான் ஒன்றைப் பயன்படுத்தத் தொழிலாளர்களை ஊக்குவியுங்கள்.
- நல்ல சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றவும், முழங்கை மடிப்பிற்குள்ளாக இருமவும் அல்லது தும்மவும் தொழிலாளர்களை ஊக்குவியுங்கள்.
- உங்களுடைய வேலைத்தலம் அவ்வப்போது தவறாமல் சுத்திகரிப்பும், கிருமிநீக்கமும் செய்யப்படுவதை உறுதிப்படுத்துங்கள். அடிக்கடிக் கை படும் பரப்புகளை மேலும் அடிக்கடிச் சுத்தம் செய்யுங்கள்.
- தேவைப்பட்டால், தொழிலாளர்களுக்காக (கையுறைகள் மற்றும் முகக் கவசங்கள் போன்ற) சரீர்ப் பாதுகாப்பு சாதனங்களை வாங்குங்கள். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

மீள்பார்வை

- உங்களுடைய திட்டம் செயலூக்கமாக வேலை செய்கிறது மற்றும் 'கோவிட்-19' நோய்த்தொற்றில் இருந்து தொழிலாளர்களைப்

பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்த உங்களுடைய திட்டத்தை அவ்வப்போது தவறாமல் மீள்பார்வை செய்யுங்கள்.

- புதிய ஆபத்துகள் எதுவும் தோன்றியிருந்தால், கூடுதல் நடவடிக்கைகள் எதையும் நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமா என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

‘கோவிட்-19’ மற்றும் வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த மேலதிகத் தகவல்களுக்கு [Safe Work Australia website](https://www.swa.gov.au) -இற்குச் செல்லுங்கள்.

வேலைச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த மேலதிகத் தகவல் ஏடுகளுக்கு [COVID-19 Information in your language website](https://www.swa.gov.au) -இற்குச் செல்லுங்கள்.

சுகாதாரம் குறித்தத் தகவல்களுக்கு [health.gov.au](https://www.health.gov.au) எனும் வலைத்தலத்திற்குச் செல்லுங்கள்.

உங்களுடைய வேலைத்தலத்திற்கான குறிப்பிட்ட தகவல்களுக்கு, தயவு செய்து தகுந்த [WHS regulator in your state or territory](https://www.swa.gov.au) -உடன் தொடர்புகொள்ளுங்கள்.